

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரின் 2021 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம்
சமுதாயத்திற்கு ஆதரவு மற்றும் வலிமை அளிப்பதை குறியாகக் கொண்டுள்ளது**

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 6, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரின் 2021 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம் (சுருக்கமாக பட்ஜெட்) இப்போது ஆன்லைனில் www.brampton.ca/budget எனும் வலைப்பக்கத்தில் கிடைக்கப்பெறுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான இந்த முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டமானது கோவிட்-19 தொற்று பரவலினால் பாதிக்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் நகர மக்களுக்கு ஆதரவளிப்பதையும் நமது வளர்ச்சி, தொடர்பில் இருக்கும் தன்மை, மற்றும் நிலைத்து நிற்கவல்ல தன்மை ஆகியவற்றுக்காக நமது நகரை தொடர்ந்து வலிமையாக்குவதையும் குறியாகக் கொண்டிருக்கிறது.

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நவம்பர் 23 ஆம் தேதி ஆரம்பிக்கும் வாரத்தில் துவங்கி, டிசம்பர் 9 ஆம் தேதி மாலை 7 மணிக்குள் ஒப்புதல் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட 2021 பட்ஜெட் பற்றிய பொது மக்களின் மதிப்பாய்வு மற்றும் கருத்துக்களை நகர நிர்வாகம் வரவேற்கிறது. பட்ஜெட் கமிட்டி கூட்டங்களுக்கான முக்கிய தேதிகள், பட்ஜெட் பற்றிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு பட்ஜெட் முன்மொழிவு ஆகியவை www.brampton.ca/budget எனும் வலைப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கின்ற நகரின் திட்டங்கள் மற்றும் சேவைகளைச் சேர்ப்பிக்கவும், உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும், எதிர்கால வளர்ச்சிக்குத் தயாராவதற்கும், சொத்து வரியில் 0.9% அதிகரிப்பு வேண்டி நகர நிர்வாகம் பட்ஜெட் குழுவிடம் முன்மொழிந்திருக்கின்றது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 2021 ஆண்டின் சொத்து வரி பட்டியலில், நகர சேவைகளுக்காக 0.9% சொத்து வரி அதிகரிப்பு, பீல் சேவைகளின் பிராந்தியத்திற்கு 1.4% அதிகரிப்பு மற்றும் பள்ளி வாரியங்களுக்கு 0% (அதிகரிப்பு இல்லாமல்) கோரப்படும்.

சொத்து வரியில் ஏற்படவிருக்கின்ற மொத்த அதிகரிப்பானது ஒரு வீட்டிற்கு சராசரியாக 120 டாலராக இருக்கும்.

பட்ஜெட் விவாதங்களின் போது, கூடுதல் சேமிப்பு அல்லது முதலீடுகளுக்கான பரிந்துரைகளை குழு மதிப்பாய்வு செய்யக்கூடும்.

2021 ஆம் ஆண்டின் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

- ப்ராம்ப்டன் பேருந்து போக்குவரத்தில் எட்டு மாற்று பேருந்துகள் சேர்க்கப்படும், மற்றும் பேருந்துகள் ஓடுவதன் மீது நம்பகத்தன்மையை நிலைநிறுத்த, மற்றும் இடத்துக்கு இடம் இணைப்பை அதிகரிக்க, 40 புதிய போக்குவரத்து பாதுகாப்பு பணி மனைகள் அமைக்கப்படும்
- நமது சமூகத்தின் மீது கார்பன் தடம் விழுவதைக் குறைக்க, மற்றும் நிலைத்து நிற்க வல்ல தன்மை கொண்ட நகரமாக முன்னோக்கிச் செல்ல, எட்டு மின்சார பேருந்துகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான நான்கு மேல்நிலை சார்ஜர் நிலையங்கள்.
- நமது போக்குவரத்து அமைப்பின் எதிர்கால வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், மூன்றாவதாக ஒரு பேருந்து பராமரிப்பகம் மற்றும் நிறுத்தி வைப்பதற்கான வசதிக்காக செலவிடும் வகையில் 175 மில்லியன் டாலர் ஒதுக்கீடு
- சாலைகள், பாலங்கள் மற்றும் சாலையோர நடைபாதைகள் உள்ளிட்ட முதலீட்டுப் பணி சார்ந்த திட்டங்களுக்கு 31 மில்லியன் டாலர் ஒதுக்கீடு
- தீ தடுப்புக்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டம், தீயணைப்பு உபகரணங்களை சரியான காலத்தில் மாற்றி வைத்தல்; மற்றும் நம்பகமான துரித தடுப்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்கும் வகையில் தீயணைப்பு நிலையத்தின் மறுவடிவமைப்பு
- மக்களை செயல்பாட்டுடன் வாழ வைக்க வழிசெய்யும் வகையில், எளிதில் அணுகும் வகையிலான புதிய பேஸ்பால் மற்றும் கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்தி உற்சாகமளித்தல் , ஆண்டு முழுவதும் பயிற்சி பெறுவதற்கான அணுகலைக் கொண்டபடி, ப்ராம்ப்டன் சாக்கர் மையத்தில் ஒரு புதிய விளையாட்டு குவிமாட விளையாட்டரங்கம் அமைத்தல் மற்றும் ஐந்து பொழுதுபோக்கு மையங்களை புத்துயிர் பெற வைத்தல்
- நகர்ப்புற வளர்ச்சி, பொது போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியான ரிவர்வாக் திட்டத்தை முன்கூட்டியே மேம்படுத்துதல்
- இன்குபேட்டர் முன்முயற்சியான பி-ஹைவ் (B-Hive) எனப்படும் ஆரம்ப கட்ட தொழில் முனைப்பிற்காக 2.1 மில்லியன் ஒதுக்கீடு; இதன்மூலம், தொழில்முனைவோர், கனடாவில் தங்கள் புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான அனுபவங்களை ஒன்று சேர்க்கவும், அதற்காக ஒத்துழைக்கவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்
- அல்கோமா பல்கலைக்கழகத்திற்காக 2.4 மில்லியன் டாலர் ஒதுக்கீடு, இதனால் ப்ராம்ப்டன் நகரத்தில் அதன் தடம் பதிக்கும் வகையில் கல்விபுகட்டலை விரிவுபடுத்த முடியும்

- நிலைத்து நிற்கும் வல்லமை கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பிற்கான உத்தி, மற்றும் கட்டுபடியாகும் விலையில் வீட்டுவசதி அளிப்பதற்கான மூலோபாயத்தை உருவாக்குதல்
- தானியங்கி வேகக் கட்டுப்பாடு அமலாக்கம் உள்ளிட்ட செயல்பாடுமிக்க போக்குவரத்து, மற்றும் சாலை பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்
- ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம், ரோஜர்ஸ் சைபர் செக்யூர் கேடலிஸ்ட், ரையர்சன் வென்ச்சர் ஸோன், ஆராய்ச்சியில் புதுமை படைத்தல் மற்றும் வணிகமயமாக்கலுக்கான மையம் ஆகியவற்றின் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலமாக டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் புதுமை படைக்கும் மாவட்டத்திற்கு வலுவூட்டுதல்.
- ஒரு மில்லியன் மரங்கள் வளர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 50,000 மரக்கன்றுகளை நடவு செய்தல்

உங்கள் குரலையும் கேட்கச்செய்யுங்கள்

குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் பங்குதாரர்கள் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு பரிசீலனை செய்வது மற்றும் கருத்துக்களை கூறுவது என்பதற்கான வழிகள் இதோ:

- **மின்னஞ்சல் அனுப்பவும்:** budget@brampton.ca எனும் மின்னஞ்சலுக்கு ஒரு கேள்வி கேட்டு அல்லது கருத்து கூறி எழுதியனுப்பவும்
- **தொலைபேசியில் அழைக்கவும்:** 311 என்ற எண்ணை அழைத்து உங்கள் கருத்தைக் கூறவும்.
- **ஒரு டெலிஃபோன் டவுன் ஹாலில் சேர்ந்துகொள்ளவும்:** நவம்பர் 12 ஆம் தேதி மாலை 6:30 முதல் 8 மணி வரை நடைபெறவுள்ள ஒரு டெலிஃபோன் டவுன் ஹாலில் பங்கேற்கவும்; இதில் தற்போக்கான வகையில் தொலைபேசி எண்கள் அழைக்கப்படும். உங்கள் எண்ணை பட்டியலில் சேர்க்க, நவம்பர் 9 க்குள் [நகர வலைத்தளத்தில் பதிவு செய்யவும்](#).
- **ஆன்லைனில் உங்கள் சார்பாக பேசுங்கள்:** பட்ஜெட் குழு அல்லது பட்ஜெட் ஒப்புதல் குழு கூட்டத்தில் [உங்கள்தரப்பில் பேசுவதற்கான வேண்டுகோள் வைக்கவும்](#).
- **பட்ஜெட் குழு கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள்:** இதற்கான வேண்டுகோள் வைக்க [ஆன்லைன் படிவத்தை](#) நிரப்பவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ஒரு தொற்றுநோய் பரவுகின்ற இந்த சமயத்தில் 2021 க்கான முன்மொழியப்பட்ட பட்ஜெட்டை அணுகுவது என்பது, நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

அளிப்பதற்காக, புதுமை படைக்கும் ஒரு வழியின் மூலமாக பொருளாதார மீட்சி மற்றும் செயல்பாட்டு திறன் குறித்த புதிய கண்ணோட்டங்களை நமக்கு கொடுத்துள்ளது. நமது சமூகத்தில் தொடர்ச்சியான வெற்றி அடைவதற்கு, தொற்றுநோய்க்காலத்தின் ஊடாக நமது சமூகத்திற்கு நாம் அளிக்க வேண்டிய ஆதரவு மற்றும் நகரசபையின் முன்னுரிமை கொண்ட விஷயங்கள் ஆகிய இரண்டிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நகர நிர்வாகமானது மனம் திறந்த மற்றும் வெளிப்படையான பட்ஜெட் விவாதங்களை நடத்துவதற்கு உறுதியூண்டுள்ளது மற்றும் நகரத்தை உருவாக்கும் இந்த முக்கியமான பணியில், ப்ராம்ப்டன் குடியிருப்பாளர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதையும் ஊக்குவிக்கிறது.

– *டேவிட் பேரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்டன் நகரம்*

“ப்ராம்ப்டனின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நமது குடியிருப்பாளர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், மற்றும் மேம்படுத்துகிறோம். 2021 ஆம் ஆண்டின் முன்மொழியப்பட்ட பட்ஜெட் எங்கள் அடிப்படை பட்ஜெட்டில் ஒரு குறைப்பை வழங்குகிறது, என்றாலும், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மூலம் ப்ராம்ப்டனின் எதிர்காலத்திற்காக நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம். ப்ராம்ப்டன் நன்கு வழிநடத்தப்படும் நகரம் என்பதை உறுதிப்படுத்த, நமது நகரத்தின் சேவை வழங்கும் முறைகளை நாம் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறோம்.”

– *மார்க் மெடெய்ரோஸ், தற்காலிக பொருளாளர், ப்ராம்ப்டன் நகரம்*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca